



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2292/36 - 2022 අගෝස්තු මස 10 වැනි දින - 2022.08.10
2292/36 ஆம் இலக்கம் - 2022 ஆம் ஆண்டு ஓகத்து மாதம் 10 ஆந் திகதி புதன்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டம்

2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்துடன் இணைத்து வாசிக்கப்படும் 2013 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் படி எனக்குறிதாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், பின்வரும் ஒழுங்கு விதியினை பிரகடனப்படுத்துகின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க,
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசிய கொள்கைகள் அமைச்சர்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்,
கொழும்பு 01,
2022, ஓகத்து 09.

ஒழுங்குவிதி

- இந்த ஒழுங்கு விதியானது, “2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழான மைய ஒழுங்குவிதி” என எடுத்துக்காட்டப்படலாம்.
- 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழான மைய ஒழுங்கு விதியின் 02 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் உடன் அடுத்ததாக பின்வரும் ஒழுங்குவிதியை உள்ளிடுவதன் மூலம், 2019, திசம்பர் 05 ஆந் திகதிய 2152/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழான மைய ஒழுங்குவிதியானது இத்தால் திருத்தி அமைக்கப்படுவதுடன் இதன் பிற்பாடு அவை ஒழுங்குமுறை இலக்கம் ‘2அ’ என வலுவுடையதாக இருக்கும்.



2அ. 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் பிரிவு 2(1)(அ)(i) இன் கீழ் எரிபொருட்களை இறக்குமதி செய்து அவற்றை நிலவறை சேவைகளாக வழங்கும் மற்றும் உள்நாட்டு கேள்வியின் 65% இற்கு அதிகமானது, அத்தகைய பண்டம்/ உற்பத்தி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படும் 'பொருட்கள் கையாளும் நிலைய' வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு தொழில் முயற்சியும் அத்தகைய சூழ்நிலைகளிலும் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் நலனிற்கு உள்நாட்டு சந்தையில் அத்தகைய பண்டம்/ உற்பத்தியினை பெறக்கூடிய சாத்தியத்தின் முக்கியத்துவத்தினையும் கருத்திற்கொண்டு, அந்த தொழில் முயற்சிகள், அத்தகைய பொருள்/ உற்பத்தியினை நிலத்தில் அமைந்துள்ள அரசு அனுமதியளிக்கப்பட்ட தொழில் முயற்சிகள்/ நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளடங்கலான அத்தியாவசிய சேவைகள் மற்றும் நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதியாளர்களிற்கு விற்பனை/ ஏற்றுமதி செய்ய, இலங்கை சுங்கம் அல்லது முதலீட்டு சபையினால், அதிகபட்சமாக அத்தகைய தொழில் முயற்சிகளின் வருடாந்த மீள் ஏற்றுமதியின் 40% (நாற்பது வீதம்) அனுமதிக்கப்படலாம், பின்வருவனவற்றிற்கு உட்பட்டு;

- (i) இறக்குமதியாளர்/ கொள்வனவாளர் இலங்கைச் சட்டங்களின் கீழ் முழுமையாக நிறுவப்பட்ட நிலத்தில் அமைந்துள்ள தொழில்முயற்சியாக இருத்தல் வேண்டும் ;
- (ii) இறக்குமதியாளர்/ கொள்வனவாளர், இவ் ஒழுங்குவிதியின் மூலம் அனுமதியளிக்கப்பட்ட மைய செயற்பாட்டாளரிடமிருந்து இறக்குமதி செய்யும்/ கொள்வனவு செய்யும், அனுமதியளிக்கப்பட்ட பொருட்களின் அளவு/ விற்பனை பெறுமதி (ஏற்றுமதி) மீதான பிரயோகிக்கக்கூடிய வரிகள்/ தீர்வைகளை செலுத்த வேண்டும் ;
- (iii) இறக்குமதியாளர்/ கொள்வனவாளர், அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் தேவைப்படும் அனுமதி மற்றும் அளவு/ தரம் தொடர்பான சான்றிதழ்களை அவற்றை வழங்கும் அதிகாரிகளிடம் இருந்து பெற்றிருத்தல் வேண்டும்;
- (iv) இவ் ஒழுங்குமுறையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளானது, இறக்குமதியாளரின் நேரடி நுகர்வுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன் எத்தகைய சூழ்நிலைகளிலும் அவ் இறக்குமதியாளர்களினால் விடுவித்தல் கூடாது;
- (v) அனுமதி அளிக்கப்பட்ட பொருட்களை உள்ளூர் சந்தைக்கு விற்பதற்கு/ ஏற்றுமதி செய்தவற்கு அனுமதிக்கப்படும் மைய செயற்பாட்டாளர்கள்/ தொழில் முயற்சிகள், அத்தகைய பொருட்களை உள்ளூர் சந்தைக்கு விற்பதற்கு/ ஏற்றுமதி செய்வதில் இருந்தான வருமானத்தின் மீதான பிரயோகிக்கப்படக்கூடிய வரிகள், வருமான வரி என்பவற்றை செலுத்த வேண்டும்;
- (vi) இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம், இவ் ஒழுங்கு விதியின் கீழ், இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட அளவு மற்றும் அவற்றின் இறக்குமதி விலை அதனுடன் சேகரிக்கப்பட்ட வரிகள் தொடர்பான அட்டவணை கொண்ட அறிக்கையினை, திறைசேரியின் செயலாளருக்கு தொடர்ந்து வரும் மாதத்தின் 10 ஆந் திகதி அன்றோ அல்லது முன்னரோ சமர்ப்பித்தல் வேண்டும்; அதனுடன்
- (vii) ஒழுங்குவிதி இலக்கம் 2 அ ஆனது 2022, ஓசத்து 10 ஆந் திகதி முதல் செயற்பாட்டிற்கு வரும் என்பதுடன் 2023, திசம்பர் 31 ஆந் திகதி வரை மட்டுமே வலுவில் இருக்கும்.

முற்றும்